

தூத்துக்குடி மாவட்டத் திற்கான வேளாண் வானிலை ஆலோசனை அறிக்கை

(நவம்பர் 25-ம் தேதி முதல் நவம்பர் 29-ம் தேதி வரை)

(வெளியீடு: வேளாண் வானிலை ஆலோசனை மையம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவில்பட்டி மற்றும் இந்திய வானிலை துறை)

முந்தைய வார வானிலை (20.11.15- 23.11.15)

மழை (மி.மீ.)	69.0
அதிகப்பட்ச வெப்பநிலை (ஒக்டோ செல்சியஸ்)	28- 30
குறைந்த பட்ச வெப்பநிலை (ஒக்டோ செல்சியஸ்)	24- 25
மேகமூட்டம் (ஆக்டா)	5- 7
ஓப்புரப்பதம் (08:30 மணி) (சதவீதம்)	93- 95
ஓப்புரப்பதம் (17:30 மணி) (சதவீதம்)	89- 92
காற்றின் வேகம் (கி.மீ. / மணி)	8- 22
காற்றின் திசை (ஒக்டோ)	70- 90

29.11.15 அன்று 08:30 மணியிடன் முடிவடையும் காலத் திற்கான வானிலை முன் ணறிவிப்பு

வானிலை காரணிகள்	வானிலை முன் ணறிவிப்பு				
	நாள் 1 25.11.15	நாள் 2 26.11.15	நாள் 3 27.11.15	நாள் 4 28.11.15	நாள் 5 29.11.15
மழை (மி.மீ.)	18	0	0	5	24
அதிகப்பட்ச வெப்பநிலை (ஒக்டோ செல்சியஸ்)	29	29	29	30	29
குறைந்தபட்ச வெப்பநிலை (ஒக்டோ செல்சியஸ்)	24	23	23	23	24
மேகமூட்டம் (ஆக்டா)	5	4	2	2	4
ஓப்புரப்பதம் (சதவீதம்)	70- 88	68- 80	56- 80	54- 80	65- 82
காற்றின் வேகம் (கி.மீ. / மணி) மற்றும் திசை	19/ வடக்கு	17/ வடக்கு	13/ வடக்கு	13/ தெற்கு	16/ தெற்கு

வரும் தினங்களில் எதிர்பார்க்கப்படும் மிதமான மேகமூட்டம், மழை மற்றும் மிதமான ஈரப்பதம் கொண்ட வானிலைக்கேற்ற வேளாண் வானிலை ஆலோசனைகள் கொண்ட வானிலைக்கேற்ற வேளாண் வானிலை ஆலோசனைகள்

பயிர் / சாகுபடி சூழல்	பருவம் / சாகுபடி செயல்கள்	வேளாண் வானிலை ஆலோசனை
நெல்	நாற்று பருவம்	நெல் நடவு செய்யப்படாமல் உள்ள பகுதிகளில் மழை நின்றபிறகு நடவு செய்தலை துரிதமாக முடிக்கவும்.

நெல்	தூர்கட்டும் பருவம்	தற்பொழுது நிலவும் மிதமான மேகமூட்டம், மழை மற்றும் ஈரப்பதம் கொண்ட வானிலையில் நெற்பயிரில் தண்டுத்துளைப்பானின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகள் அமைத்து பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். பொருளாதார சேதநிலை இரண்டு முட்டைக்குவியல்கள்/ ச.ம். அல்லது 10 சத நடுக்குருத்து வாடியிருத்தல் அல்லது 2 வெண்கதிர்கள் தோன்றினால் டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை 5 சி.கி./ எக்டர் என்ற அளவில் வயலில் விடவும். தாக்குதல் தீவிரமாக இருந்தால் மோனோகுரோட்டோபாஸ் 1 லிட்டர்/ எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
பருத்தி	சப்பைகட்டும் பருவம்	தற்பொழுது நிலவும் மிதமான மேகமூட்டம், மழை மற்றும் ஈரப்பதம் கொண்ட வானிலையில் பருத்தியில் இலைப்பேன், அசுவினி மற்றும் பச்சைசத்தத்துப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த இமிடாகுனோபிரிட் 100 மி.லி./ எக்டர் அல்லது மீத்தைல் பெட்டான் 25 EC 500 மி.லி./ எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
கத்துரி	காய்க்கும் பருவம்	வரும் தினங்களில் எதிர்பார்க்கப்படும் வானிலையில் கத்துரியில் தண்டு மற்றும் காய்த்துளைப்பானின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தண்டுப்பகுதிகளை அகற்றவும். குனோர்பைரிபாஸ் 20% EC 1.0 மி.லி./ லிட்டர் அல்லது எமெமக்டின் பென்சோயேட் 5% SC என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
பாசிப்பயறு	பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம்	தற்பொழுது நிலவும் மிதமான மேகமூட்டம் மற்றும் ஈரப்பதம் கொண்ட வானிலையில் பாசிப்பயறில் காவடிப்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த குயினால்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். தற்பொழுது நிலவும் அதிகமான மேகமூட்டம் மற்றும் ஈரப்பதம் கொண்ட வானிலையில் பாசிப்பயறில் மஞ்சள் தேமல் நோய் காணப்படுகிறது. வெள்ளை மூலம் இந்நோய் பரவுகிறது. பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழிக்கவும். இப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க மஞ்சள் ஒட்டும் பொறி 12/ எக்டர் என்ற அளவில் அமைக்கவும். தாக்குதல் பொருளாதார சேதநிலையை தாண்டும்போது கைமெத்தோயேட் 500 மி.லி./ எக்டர் அல்லது மீத்தைல் பெட்டான் 500 மி.லி./ எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
பருத்தி, சோளம், மக்காசோளம்	வளர்ச்சி பருவம்	வரும் தினங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால் வயலில் போதிய வடிகால் வசதி செய்யவும்.

குறுஞ்செய்தி-: மழை: நவம்பர் 25, 28 & 29 ஆகிய தேதிகளில்: 18, 5 & 24 மி.மீ. பாசிப்பயறு- மஞ்சள் தேமல் நோய்- மீத்தைல் பெட்டான் 500 மி.லி./ எக்டர் தெளிக்கவும்.

பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
கோவில்பட்டி